



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 11.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 11591/D/2019

திரு G. பொன்னுலிங்க ஐயன் ... மேல்முறையீட்டாளர்
/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் /
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,
பேரூராட்சிகளின் உதவி இயக்குநரக அலுவலகம், ... பொது அதிகார அமைப்பு
நாகர்கோவில் மண்டலம்,
கன்னியாகுமரி மாவட்டம்.

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	07.06.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	13.06.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	02.07.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	10.07.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	14.11.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு G. பொன்னுலிங்க ஐயன் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திருமதி. விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநரக அலுவலகம், நாகர்கோவில் மண்டலம், கன்னியாகுமரி மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பதவி காலியாக உள்ளதா என்ற விவரம், தற்போது செயல் அலுவலராக பணிபுரிபவரின் முழு

விவரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தெந்த பேரூராட்சிகளில் பதிவறை எழுத்தர்கள் பணியிடங்கள் உள்ளன என்பதை பற்றி பேரூராட்சி வாரியான முழு விவரம், இப்பேரூராட்சியில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்கள், இளநிலை உதவியாளர், வரிவசூலர் ஆகியோர் எத்தனை வருடங்கள் பேரூராட்சியில் பணிபுரியலாம் என்ற விவரம், மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செயல் அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், வரிவசூலர். பதிவறை எழுத்தர்கள் ஆகியோர் பற்றிய விவரம் உள்ளிட்ட விவரங்களை மொத்தம் 5 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற மனுதாரர், தான் கோரிய தகவல்கள் தொடர்பாக தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்க தயாராக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மனுதாரர் கோரிய அனைத்து தகவல்களையும் 12.11.2020 அன்று வழங்க கன்னியாகுமரி மாவட்டம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநரக அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 11591/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் /

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,

நாகர்கோவில் மண்டலம்,

கன்னியாகுமரி மாவட்டம்.

மனுதாரர்:-

திரு G. பொன்னுலிங்க ஐயன்,

எண்.13/165, பணிக்கன் குடியிருப்பு,

தெங்கம்புதூர் (PO),

கன்னியாகுமரி மாவட்டம் - 629 602.